

---

## Siddheshvara Ashtakam with Translation

ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வராஷ்டகம் ஸார்த<sup>2</sup>ம்

### Document Information

---

Text title : siddheshvarAShTakam with translation

File name : siddheshvarAShTakam.itx

Category : shiva, aShTaka, chandrashekharendrasarasvatI

Location : doc\_shiva

Author : Chandrashekharendra sarasvatI svaamIgala Maha Periyava during his Kashi Yatra

Transliterated by : Rajani Arjun Shankar

Proofread by : Rajani Arjun Shankar

Translated by : Rajani Arjun Shankar

Latest update : August 28, 2021

Send corrections to : [sanskrit@cheerful.com](mailto:sanskrit@cheerful.com)

---

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

**Please help to maintain respect for volunteer spirit.**

---

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

---

August 28, 2021

*sanskritdocuments.org*

---

---

Siddheshvara Ashtakam with Translation

---

ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வராஷ்டகம் ஸார்த்<sup>2</sup>ம்

---



மஹாதீர்த<sup>2</sup>ராஜஸ்ய தீரே விபா<sup>4</sup>ந்தம்  
மஹாபூ<sup>4</sup>திரூபம் மஹாத்மைகவேத்<sup>3</sup>யம் |  
மஹாஸித்<sup>3</sup>தி<sup>4</sup>பூரப்ரதா<sup>3</sup>நைகத<sup>3</sup>க்ஷம்  
ப<sup>4</sup>ஜாமைவ ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வரம் சித்த சம்ப<sup>4</sup>ம் || 1 || (variation ஸித்<sup>3</sup>த<sup>4</sup>ஸம்ப<sup>4</sup>ம்)

மநோஜஸ்த்வத்<sup>3</sup>க்ஷயக்<sup>3</sup>நிப<sup>4</sup>ஸ்மாவஸேஷ:  
மதா<sup>3</sup>ந்த<sup>4</sup>ஸ்ச த<sup>3</sup>க்ஷோ க<sup>3</sup>தஸ்ஸோச்யபா<sup>4</sup>வம் |  
மநோஜாததா<sup>3</sup>க்ஷயாக்<sup>3</sup>நிதாந்தோ மதா<sup>3</sup>ந்த:<sup>4</sup>  
ப<sup>4</sup>ஜே நிர்மத<sup>3</sup>த்வாய ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வரம் த்வாம் || 2 ||

இயம் சாபி க<sup>3</sup>ங்கா<sup>3</sup> நிப<sup>3</sup>த்<sup>3</sup>தா<sup>4</sup> கபர்தே<sup>3</sup>  
மதா<sup>3</sup>ட்<sup>4</sup>யா யதஸ்ஸா கணக்ஷீரகல்பம் |  
விஸ்ரு<sup>3</sup>ஷ்டா ஜக<sup>3</sup>த்பாபநாஸாய யேந  
ஸ்வயம் சித்த ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வரம் சிந்தயைநம் || 3 || (variation ஸ்வயம்ஸித்<sup>3</sup>த<sup>4</sup>)

ந தே<sup>3</sup>ந்தோ ந சாதி<sup>3</sup>ஹரிஸ்ஸோ<sup>3</sup>பி தா<sup>4</sup>தா  
வராஹீப<sup>4</sup>வந்நார்த்<sup>4</sup>வஹம்ஸீப<sup>4</sup>வம்ஸ்ச |  
த<sup>3</sup>தா<sup>4</sup>தே ஹி ஸாக்ஷயம் ப<sup>4</sup>ஜே பா<sup>4</sup>ந்தமேவ  
(variation ததா<sup>3</sup> தே ஹி ஸாக்ஷயம் ப<sup>4</sup>ஜேதாம் தமேவ)  
மஹாலிங்க<sup>3</sup>ரூபேண ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வரம் த்வாம் || 4 ||

ஸிவோ<sup>3</sup>யம் ப்ரதே<sup>3</sup>ஸோ மஹாந மத<sup>4</sup>யதே<sup>3</sup>ஸ:  
ஸிவா ஜாஹ்நவீ நித்யஸித்<sup>3</sup>த<sup>4</sup>ப்ரவாஹா |  
ஸிவஸ்த்வம் ஸிவம் நித்யஸித்<sup>3</sup>த<sup>4</sup>ம் த<sup>3</sup>தா<sup>4</sup>ந:  
ஸிவோ ந: ஸதா<sup>3</sup> தே<sup>3</sup>வ ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வர ஸ்யா: || 5 ||

பதா<sup>3</sup>ப்<sup>3</sup>ஜே த்வதீ<sup>3</sup>யே ஸ்வகீயாக்ஷிபத்<sup>3</sup>ம்  
புரா பூ<sup>4</sup>ஷணத்வேந நாராயணோ<sup>3</sup>தா<sup>3</sup>த் |  
இதீ<sup>3</sup>த்<sup>3</sup>ம் புராவ்ரு<sup>3</sup>த்தமத்<sup>3</sup>யாத்ர ஸத்யம்  
ப<sup>3</sup>த<sup>3</sup>ர்யோ ஹரிஸ்ஸாதா<sup>4</sup> ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வராதா<sup>3</sup>த் || 6 ||

கபர்தா<sup>3</sup>த் த்வதீ<sup>3</sup>யாத்<sup>3</sup>விஸ்ரு'ஷ்டாபி க<sup>3</sup>ங்கா<sup>3</sup>  
 புநஸ்ஸேவிதும் த்வாமஹோ ப<sup>3</sup>த்<sup>3</sup>த<sup>4</sup>வாஞ்சா<sup>2</sup> |  
 ஸகாஸே த்வதீ<sup>3</sup>யேSதிபா<sup>4</sup>ரப்ரவாஹா  
 நிஜாம்போ<sup>4</sup>Sபி<sup>4</sup>ஷேகாய ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வராகா<sup>3</sup>த் || 7 ||

ந மத்தோSஸம்யஹம் சேநந மத்தோSஸி பி<sup>4</sup>நந:  
 நமத்தோஷிதஸ்த்வம் நமத்தோஷதா<sup>3</sup>தா |  
 ந மத்தோSஸி பி<sup>4</sup>நநஸ்த்வமித்யைக்ய தோஷம்  
 நமத்<sup>3</sup>ப்ய: ப்ரதே<sup>3</sup>ஹீஹ ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வர த்வம் || 8 ||

இதி ப்ரயாக<sup>3</sup>ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸப<sup>4</sup>க்தி ப்<sup>4</sup>ரு'ஜ்ஜநதா ஹ்ரு'தி<sup>3</sup> |  
 ஸ்லோகாஷ்டகமித<sup>3</sup>ம் புண்யம் நித்யம் வர்த<sup>4</sup>யதாம் ஸுப<sup>4</sup>ம் || 9 ||

இதி மஹாபேரியவா ஸ்ரீ சந்த்<sup>3</sup>ரஸேக<sup>2</sup>ரேந்த்<sup>3</sup>ரஸரஸ்வதீவிரசிதம்  
 ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வராஷ்டகம் ஸம்பூர்ணம் |

|| ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வராஷ்டகம் ஸார்த்<sup>2</sup>ம் ||

### Siddheshvara Ashtakam with Translation

மஹாதீர்த<sup>2</sup>-ராஜஸ்ய தீரே விபா<sup>4</sup>ந்தம்  
 மஹாபூ<sup>4</sup>தி-ரூபம் மஹாத்மைக-வேத்<sup>3</sup>யம் |  
 மஹாஸித்<sup>3</sup>தி<sup>4</sup>-பூர-ப்ரதா<sup>3</sup>நைக-த<sup>3</sup>க்ஷம்  
 ப<sup>4</sup>ஜாமைவ ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வரம் சித்த ஸம்ப<sup>4</sup>ம் || 1 ||

சித்த - O Mind!

ப<sup>4</sup>ஜாம - Let us worship

ஸம்ப<sup>4</sup>ம் - Shiva,

ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வரம் - Siddheshvara,

விபா<sup>4</sup>ந்தம் - shining

மஹாதீர்த<sup>2</sup>-ராஜஸ்ய தீரே - on the banks of the most sacred<sup>2</sup> waters (Prayag),

மஹாபூ<sup>4</sup>தி-ரூபம் - the embodiment of great glories,

மஹாத்மைக-வேத்<sup>3</sup>யம் | - the one understood only by great souls,

மஹாஸித்<sup>3</sup>தி<sup>4</sup>-பூர-ப்ரதா<sup>3</sup>நைக-த<sup>3</sup>க்ஷம் - the expert in giving a flood(abundance) of great powers.

Let us worship Shiva, Siddheshvara, shining on the banks of the

most sacred waters (Prayag), the embodiment of great glories, the one understood only by great souls, the expert in giving a flood(abundance) of great powers.

மனோஜஸ்த்வத<sup>3</sup>க்ஷயக்<sup>3</sup>நி-ப<sup>4</sup>ஸ்மாவஸேஷ:  
மதா<sup>3</sup>ந்த<sup>4</sup>ஸ்ச த<sup>3</sup>க்ஷோ க<sup>3</sup>தஸ்ஸோச்ய-பா<sup>4</sup>வம் |  
மனோஜாத-தா<sup>3</sup>க்ஷயாக்<sup>3</sup>நி-தாந்தோ மதா<sup>3</sup>ந்த:<sup>4</sup>  
ப<sup>4</sup>ஜே நிர்மத<sup>3</sup>த்வாய ஸித்தீதே<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வர த்வாம் || 2 ||

ஸித்தீதே<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வர - O Siddhesvara!

மனோஜ: - Manmatha

ப<sup>4</sup>ஸ்மாவஸேஷ: - was reduced to ashes

த்வத<sup>3</sup> அக்ஷி அக்<sup>3</sup>நி - by the flame of your eye.

த<sup>3</sup>க்ஷ: ச - Daksha too,

மதா<sup>3</sup>ந்த:<sup>4</sup> - blinded by arrogance,

க<sup>3</sup>த: - reached

ஸோச்ய-பா<sup>4</sup>வம் - a pitiable state.

தாந்தோ - Weary

மனோஜாத தா<sup>3</sup>க்ஷய அக்<sup>3</sup>நி - due to the fire of Manmatha's expertise (in creating desire),

மதா<sup>3</sup>ந்த:<sup>4</sup> - (and) blinded by arrogance,

த்வாம் | ப<sup>4</sup>ஜே - I worship you

நிர்மத<sup>3</sup>த்வாய - for the sake of humility.

O Siddhesvara! Manmatha was reduced to ashes by the flame of your eye. Daksha too, blinded by arrogance, reached a pitiable state.

Weary due to the fire of Manmatha's expertise (in creating desire),

(and) blinded by arrogance, I worship you for the sake of humility.

இயம் சாபி க<sup>3</sup>ங்கா<sup>3</sup> நிப<sup>3</sup>த்த<sup>3</sup>தா<sup>4</sup> கபர்தே<sup>3</sup>  
மதா<sup>3</sup>ந்த<sup>4</sup>யா யதஸ்ஸா கண-க்ஷீர-கல்பம் |  
விஸ்ருஷ்டா ஜக<sup>3</sup>த்பாப-நாஸாய யேந  
ஸ்வயம் சித்த ஸித்தீதே<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வரம் சிந்தயைநம் || 3 ||

சித்த - O Mind!

சிந்தய - Contemplate upon

ஏநம் ஸித்தீதே<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வரம் - this Siddheshvara,

யேந - by whom

இயம் க<sup>3</sup>ங்கா<sup>3</sup> ச - this Ganga too,

நிப<sup>3</sup>த்தா<sup>4</sup> - was arrested

கபர்தே<sup>3</sup> - in the matted locks,

கண-கூர-கல்பம் - as if she was (just) a drop of milk,

யத: - because

மதா<sup>3</sup>ட்யா - (she was) haughty,

அபி - but even so,

ஸா விஸ்ருஷ்டா - she was let out

ஸ்வயம் - on His own accord,

ஜக<sup>3</sup>த்பாப-நாஸாய - to destroy the sins of the world.

O Mind! Contemplate upon this Siddheshvara, by whom this Ganga too,

was arrested in the matted locks, as if she was (just) a drop of milk,

because (she was) haughty, but even so, she was let out on His own accord,

to destroy the sins of the world.

ந தே<sup>3</sup>ந்தோ ந சாதி<sup>3</sup>-ர்ஹரிஸ்ஸோ<sup>3</sup>பி தா<sup>4</sup>தா

வராஹீ-ப<sup>4</sup>வந்நார்த<sup>4</sup>வ-ஹம்ஸீ<sup>4</sup>வம்ஸ்ச |

த<sup>3</sup>தா<sup>4</sup>தே ஹி ஸாக்ஷயம் ப<sup>4</sup>ஜே பா<sup>4</sup>ந்தமேவ

மஹாவிங்க<sup>3</sup>-ரூபேண ஸித்தீதே<sup>3</sup>ஸ்வரம் த்வாம் || 4 ||

ந தே அந்த: - You have no end

ந ச ஆதி<sup>3</sup> - and no beginning either.

ஹரி: ஸ தா<sup>4</sup>தா அபி - Vishnu and that Brahma,

வராஹீ-ப<sup>4</sup>வந் - becoming a boar

ஊர்த<sup>4</sup>வ-ஹம்ஸீ<sup>4</sup> ப<sup>4</sup>வந் ச - and becoming a swan going up (respectively),

ஸாக்ஷயம் த<sup>3</sup>தா<sup>4</sup>தே ஹி - indeed bear witness (to this).

ப<sup>4</sup>ஜே - I worship

த்வாம் ஏவ - you alone,

ஸித்தீதே<sup>3</sup>ஸ்வரம் - Siddheshvara (who is)

பா<sup>4</sup>ந்தம் - shining

மஹாவிங்க<sup>3</sup>-ரூபேண - in the form of a great Linga (column of fire).

You have no end and no beginning either. Vishnu and that Brahma, becoming

a boa and becoming a swan going up (respectively), indeed bear witness (to this). I worship you alone, Siddhesvara (who is) shining in the form of a great Linga (column of fire).

ஸிவோ<sup>5</sup>யம் ப்ரதே<sup>3</sup>ஸோ மஹாந் மத்<sup>4</sup>யதே<sup>3</sup>ஸ:  
ஸிவா ஜாஹ்நவீ நித்ய-ஸித்<sup>3</sup>த<sup>4</sup>-ப்ரவாஹா |  
ஸிவஸ்த்வம் ஸிவம் நித்யஸித்<sup>3</sup>த<sup>4</sup>ம் த<sup>3</sup>தா<sup>3</sup>ந:  
ஸிவோ ந: ஸதா<sup>3</sup> தே<sup>3</sup>வ ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வர ஸ்யா: || 5 ||

அயம் ப்ரதே<sup>3</sup>ஸ: - This region,

மஹாந் மத்<sup>4</sup>யதே<sup>3</sup>ஸ: - the great central province,

ஸிவ: - is auspicious.

ஸிவா ஜாஹ்நவீ - The auspicious Ganga

நித்ய-ஸித்<sup>3</sup>த<sup>4</sup>-ப்ரவாஹா - is perennially in great flow here.

ஸிவஸ்த்வம் - You are Shiva,

த<sup>3</sup>தா<sup>3</sup>ந: - giving

ஸிவம் நித்யஸித்<sup>3</sup>த<sup>4</sup>ம் - ever-present, everlasting good.

தே<sup>3</sup>வ ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வர - O Lord Siddheshvara !

ஸதா<sup>3</sup> ஸ்யா: - May you always be

ஸிவ: - beneficent

ந: - to us.

This region, the great central province, is auspicious. The auspicious Ganga is perennially in great flow here. You are Shiva, giving ever-present, everlasting good. O Lord Siddheshvara ! May you always be beneficent to us.

பதா<sup>3</sup>ப்<sup>3</sup>ஜே த்வதீ<sup>3</sup>யே ஸ்வகீயாக்ஷி-பத்<sup>3</sup>மம்  
புரா பூ<sup>4</sup>ஷணத்வேந நாராயணே<sup>5</sup>தா<sup>3</sup>த் |  
இதீ<sup>3</sup>ம் புராவ்ரு<sup>3</sup>த்தமத்<sup>3</sup>யாத்ர ஸத்யம்  
ப<sup>3</sup>த<sup>3</sup>ர்யோ ஹரிஸஸாதா<sup>4</sup> ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வராதா<sup>3</sup>த் || 6 ||

ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வர - O Siddheshvara!

புரா - Long back,

நாராயண: - Vishnu

அதா<sup>3</sup>த் - gave

ஸ்வகீய அக்ஷி-பத்<sup>3</sup>மம் - his lotus-like eye,

த்வதீ<sup>3</sup>யே பதா<sup>3</sup>ப்<sup>3</sup>ஜே - at your lotus-feet

பூ<sup>4</sup>ஷணத்வேந - as an adornment (offering).

இதி இத<sup>3</sup>ம் - This

புராவ்ரு<sup>3</sup>த்தம் - past event

அத்<sup>3</sup>ய அத்ர ஸத்யம் - is true today

ப<sup>3</sup>த<sup>3</sup>ர்யோ ஹரி: - (as) Vishnu of Badari-dham

அதா<sup>3</sup>த் - has given

ஸாது<sup>4</sup> - very well.

O Siddheshvara! Long back, Vishnu gave his lotus-like eye, at your lotus-feet as an adornment (offering). This past event is true today (as) Vishnu of Badari-dham has given very well.

Note: There may have been some incident at the time of composing this verse, that may connect to the earlier worship of Vishnu.

கபர்தா<sup>3</sup>த் த்வதீ<sup>3</sup>யாத்<sup>3</sup> விஸ்ரு<sup>3</sup>ஷ்டாபி க<sup>3</sup>ங்கா<sup>3</sup>

புநஸ்ஸேவிதும் த்வாமஹோ ப<sup>3</sup>த்<sup>3</sup>த<sup>4</sup>-வாஞ்சா<sup>2</sup> |

ஸகாஸே த்வதீ<sup>3</sup>யே<sup>3</sup>திபா<sup>4</sup>ர-ப்ரவாஹா

நிஜாம்போ<sup>4</sup>பி<sup>4</sup>ஷேகாய ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வராகா<sup>3</sup>த் || 7 ||

ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வர - O Siddheshvara!

க<sup>3</sup>ங்கா<sup>3</sup> - Ganga,

விஸ்ரு<sup>3</sup>ஷ்டா அபி - though released

த்வதீ<sup>3</sup>யாத் கபர்தா<sup>3</sup>த் - from your matted locks,

ப<sup>3</sup>த்<sup>3</sup>த<sup>4</sup>-வாஞ்சா<sup>2</sup> - holding the desire

த்வாம் ஸேவிதும் - to serve you,

அகா<sup>3</sup>த் - has come

புந: - again

த்வதீ<sup>3</sup>யே ஸகாஸே - near you,

அதிபா<sup>4</sup>ர-ப்ரவாஹா - as a mighty stream,

நிஜ அம்போ<sup>4</sup> அபி<sup>4</sup>ஷேகாய - for your Abhisheka with her waters.

அஹோ - A wonder indeed!

O Siddheshvara! Ganga, though released from your matted locks, holding

the desire to serve you, has come again near you, as a mighty stream,  
for your Abhisheka with her waters.

ந மத்தோஸ்யஹம் சேநந மத்தோ<sup>5</sup>ஸி பி<sup>4</sup>நந:  
நமத்தோஷிதஸ்த்வம் நமத்தோஷ தா<sup>3</sup>தா |  
ந மத்தோ<sup>5</sup>ஸி பி<sup>4</sup>நநஸ்த்வமித்யக்ய-தோஷம்  
நமத்<sup>3</sup>ப்ய: ப்ரதே<sup>3</sup>ஹீஹ ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வர த்வம் || 8 ||

ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸ்வர - O Siddheshvara!

அஹம் அஸ்யி சேத் - If I am

ந மத்த: - not egoistic,

த்வம் ந அஸி - (then) you are not

மத்த: பி<sup>4</sup>நந: - separate from me.

த்வம் - You

நமத் தோஷித: - (are) pleased with those who prostrate (to you)

நமத் தோஷ தா<sup>3</sup>தா - the giver of joy to those who prostrate (to you)

ந மத்தோ<sup>5</sup>ஸி பி<sup>4</sup>நந: த்வம் - “You are not apart from me”

இதி - (saying) thus,

ப்ரதே<sup>3</sup>ஹி - please give

ஐக்ய-தோஷம் - the joy of being one (with you)

இஹ - here (in this world),

நமத்<sup>3</sup>ப்ய: - to those who worship.

O Siddheshvara! If I am not egoistic, (then) you are not separate from me. You (are) pleased with those who prostrate (to you) the giver of joy to those who prostrate (to you) “You are not apart from me” (saying) thus, please give the joy of being one (with you) here (in this world), to those who worship.

இதி ப்ரயாக<sup>3</sup>-ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸ-ப<sup>4</sup>க்தி-ப<sup>4</sup>ரு<sup>3</sup>ஜ்ஜநதா-ஹ்ரு<sup>3</sup>தி<sup>3</sup> |

ஸ்லோகாஷ்டகமித<sup>3</sup>ம் புண்யம் நித்யம் வர்த<sup>4</sup>யதாம் ஸுப<sup>4</sup>ம் || 9 ||

இதி இத<sup>3</sup>ம் - Thus, this

புண்யம் ஸ்லோக அஷ்டகம் - holy group of eight verses

வர்த<sup>4</sup>யதாம் - may (it) augment

ஸுப<sup>4</sup>ம் - welfare and prosperity



நித்யம் - always

ஹ்ரு<sup>3</sup>தி<sup>3</sup> - in the minds


ப<sup>4</sup>க்தி ப்<sup>4</sup>ரு<sup>3</sup>த் ஜநதா - of people cultivating devotion

ப்ரயாக<sup>3</sup> ஸித்<sup>3</sup>தே<sup>4</sup>ஸ - towards Siddheshvara in Prayag.


Thus, this holy group of eight verses may (it) augment welfare and prosperity always in the minds of people cultivating devotion towards Siddheshvara in Prayag.

Encoded, proofread, and translated by Rajani Arjun Shankar

---

——  
*Siddheshvara Ashtakam with Translation*

pdf was typeset on August 28, 2021

——  
Please send corrections to [sanskrit@cheerful.com](mailto:sanskrit@cheerful.com)

